1974 மார்ச் 21]

இணைப்பு I

279 பக்கத்தில் 533-ம் எண்ணுள்ள வெள்ளிக் குறியிட்ட வினாவிற் குரிய விடையைக் காண்க.]

EXTRACT OF RULE 81 OF THE MADRAS EDUCATIONAL RULES.

Use of Buildings.

The premises of an educational institution or any subsidiary building appertaining to it or a play-ground or vacant site belonging to the institutions, whether adjacent to or removed from it shall ordinarily be used only for the purposes of functions conducted by such institution. But the Executive authority of the local body. the District Educational Officer or the Inspectress of Girls' Schools, as the case may be in the case of a Government institution other than a Government College, the Principal in the case of a Government College, the manager or Correspondent in the case of an Aided Secondary or special institution and the Principal in the case of an Aided College is empowered to grant permission, on such conditions as he deems fit to impose, for the use of such building or ground or site belonging to the institution for holding public functions arranged by the management, or by a department of the State or the Union Government for any non-political purposes.

The authority concerned should obtain the orders of the Director of Public Instruction in doubtful cases.

In no case shall the use of such buildings, play-grounds or vacant site be given for political meetings.

Note.—This rule is applicable to all institutions under different managements recognized under the Madras Educational Rules.

இணைப்பு II

ம் பக்கத்தில் 542-ம் எண்ணுள்ள வெள்ளிக் குறியிட்ட வினாவிற் குரிய விடையைக் காண்க.)

சென்னை மாநகரத்தின் எல்லைக்குள் செயற்கை முறையில் இனவிருத்தி செய்யும் பொருட்டு 1973ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடமாடும் செயற்கை இனவிருத்தி குழு ஒன்று ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை மாநகரின் எல்லைக்குள் இருக்கும்